



සියලු ම හිමිකම් ඇවිරිණි / All Right Reserved / முழுப் பதிப்புரிமையுடையது		
	<b>ශ්‍රී ලංකා සංවර්ධන පරිපාලන ආයතනය</b> <b>இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவகம்</b> <b>SRI LANKA INSTITUTE OF DEVELOPMENT ADMINISTRATION</b>	
<b>இலங்கை நிர்வாக சேவையின் அலுவலர்களுக்கான முதலாவது</b> <b>வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சை -2018 (I)</b>		
කාලம் 03 மணித்தியாலங்கள்	நிர்வாகம் (02-I)	විකාශ අංකය Index No / சுட்டெண்

ஐந்து (05) வினாக்களுக்கு மாத்திரம் விடையளிக்க.

01. i. திரு.சித்திசேன அரசாங்க அலுவலகமொன்றில் அலுவலக உதவியாளராக இருபது (20) வருட காலம் பணியாற்றுகின்றார். சில வருடங்களுக்கு முன்னர் அவர் சிறுநீரக நோயினால் பீடிக்கப்பட்ட காரணத்தினால் கடந்த மூன்று வருட காலத்தில் முறையே அறுபத்துநான்கு (64), எழுபத்தொன்று (71) மற்றும் என்பத்து நான்கு (84) நாட்கள் என லீவு பெற்றுள்ளார். இந்த வருடத்திலும் அதிகமான நாட்கள் லீவு பெற்றிருப்பதோடு, சிறுநீரகமொன்றை பொருத்த வேண்டுமென மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர். நாளாந்தம் இரத்தம் பாய்ச்சுவதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய சந்தர்ப்பங்கள் உள்ளதாக அவர் எழுத்துமூலம் அறியத்தந்துள்ளார். அவரது தற்போதைய சுகாதார நிலமைக்கு சிகிச்சைப் பெற்றுக்கொள்வதனால் அலுவலகத்திற்கு சமூகமளிப்பதற்கு சிரமமாக உள்ளதாகவும் அவருக்கு ஓய்வுபெறுவதற்கு சந்தர்ப்பத்தை வழங்குமாறும் கோரியுள்ளார். தற்போது அவரது வயது 48 ஆகும்.

இந்த நிகழ்வு பற்றி பரிசீலனை செய்து தாங்கள் திரு.சித்திசேன தொடர்பில் எவ்வாறு நடவடிக்கை எடுப்பீர்?

(10 புள்ளிகள்)

- ii. தங்களது நிறுவனத் தலைவர் தங்களுக்கு நிறுவனத்தில் நடைமுறைப்படுத்துவதற்குப் பொருத்தமான இடமாற்றக் கொள்கையொன்றைத் தயாரிக்குமாறு பணித்துள்ளார். அதற்கிணங்க, இடமாற்றக் கொள்கையொன்றைத் தயாரிக்கும் போது பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள வேண்டிய விடயங்கள் ஆறை (06) குறிப்பிடுக.

(10 புள்ளிகள்)

02. i. தங்களது நிறுவனத்தில் பணியாற்றும் திரு.விஷ்வசேன 2019.01.01 ஆம் திகதியிலிருந்து பதவி உயர்த்தப்பட்டுள்ளார். அதற்குரிய கடிதத்தில் அவரது சம்பள அளவுத்திட்டம் ரூ.81,670 – 15X2270 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்புடைய பதவி உயர்வுக் கடிதம் 2019.05.01 ஆம் திகதி திரு.விஷ்வசேன அவர்களுக்கும் தங்களது நிறுவனத்திற்கும் கிடைக்கப்பெற்றுள்ளது. திரு.விஷ்வசேன அவர்கள் 2019.01.01 ஆம் திகதியில் பெற்ற அடிப்படைச் சம்பளம் ரூ. 86,750/= (பதவி உயர்வுக்கு முன்னர்) ஆகும். அதற்கிணங்க, பதவி உயர்வுபெற்றுக்கொண்ட அதாவது, 2019.01.01 ஆம் திகதிக்கு திரு.விஷ்வசேன அவர்களுக்கு கிடைக்க வேண்டிய சம்பளத்தை கணிப்பிடுக.

(10 புள்ளிகள்)

- ii. பதவி உயர்வின் போது சம்பளம் வழங்குதல் தொடர்பிலான தாபன விதிக்கோவையின் ஏற்பாடுகளை விளக்குக.

(10 புள்ளிகள்)



03. i. தற்போது தாங்கள் பணியாற்றும் அலுவலகத்தில் ஊழியர்களுக்கு சேவையாற்றுவதற்கு போதியளவு இடவசதி இல்லாமல் இருப்பதோடு, நாளாந்தம் அலுவலக ஊழியர்களிடமிருந்தும் சேவைகளைப் பெற்றுக்கொள்ள வருகைத்தரும் பொதுமக்களிடமிருந்தும் இடவசதி இன்மைக் குறித்து பல்வேறுபட்ட மனக்குறைகள் முன்வைக்கப்படுகின்றன. இது தொடர்பில் பல்வேறுபட்ட சந்தர்ப்பங்களில் ஏற்படைய உத்தியோகத்தர்களுக்கு அறிவித்ததன் விளைவாக அரசாங்கத்தினால் தங்களது நிறுவனத்திற்கு புதிய கட்டிடமொன்றைப் பெற்றுத்தருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. நிறுவனம் அமைந்துள்ள வளாகத்தில் இடவசதி இன்மையினால் அக்கட்டிட நிர்மாணிப்புக்காக வேறு காணியொன்றை வழங்குவதற்கும் அரசாங்கம் தயாராக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தாங்கள் இந்த நிறுவனத்தின் தலைவர் எனின், அரசாங்கத்தின் திட்டத்தின் பிரகாரம் புதிய கட்டிடமொன்றை நிர்மாணிப்பதற்கு திட்டமிடும் போது கருத்திற்கொள்ள வேண்டிய விடயங்கள் பத்தை (10) விளக்குக.

(10 புள்ளிகள்)

ii. நிரல் ஒழுங்கமைப்பு முறை அல்லது செயற்பாங்கு ஒழுங்கமைப்பு முறையை விட குழு ஒழுங்கமைப்பு முறை தங்களது அலுவலகத்தின் உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்கு காரணியாக அமையலாம். விளக்குக.

(10 புள்ளிகள்)

04. 2016.03.01 ஆம் திகதி இலங்கை நிர்வாக சேவையில் நியமனம் பெற்ற திரு.மங்களசேன அவர்கள் அந்த வருடத்தின் ஆகஸ்ட் மாதத்தில் இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட முதலாவது வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சைக்கு விண்ணப்பித்து அந்தப் பரீட்சையில் பொருளியல் மற்றும் சமூகவியல் பாடங்களில் மாத்திரம் சித்தியடைந்துள்ளார். ஆயினும், 2017 மற்றும் 2018 வருடங்களில் இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவனத்தினால் இலங்கை நிர்வாக சேவை உத்தியோகத்தர்களுக்கான வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சைகள் நடாத்தப்படவில்லை. நியமனக் கடிதத்தின் பிரகாரம் மற்றும் இலங்கை நிர்வாக சேவை பிரமாணக் குறிப்புக்கு அமைய நியமனம் பெற்ற ஆரம்ப முன்றாண்டுக் காலப்பகுதிக்குள் திரு.மங்களசேன அவர்கள் வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சையில் சித்தியடைய வேண்டியிருப்பினும் அவர் அந்த வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சையை புரண்படுத்தியிருக்கவில்லை.

i. இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டிய முறை தொடர்பில் அரசாங்க சேவை ஆணைக்குழுவினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ள முறையை விளக்குக.

(10 புள்ளிகள்)

ii. அந்த அறிவுறுத்தல்களுக்கு அமைய நடவடிக்கை எடுத்த போதிலும் திரு.மங்களசேன அவர்கள் முதலாவது வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சையில் சித்தியடைந்திருக்கவில்லை எனின், அவர் தொடர்பில் எவ்வாறு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதையும் அதன் பாதிப்பு தொடர்பிலும் விளக்குக.

(10 புள்ளிகள்)

05. i. அரசாங்க அலுவலகமொன்றில் அழிக்கக் கூடாத ஆவண வகைகள் பத்தை (10) குறிப்பிடுக.


(10 புள்ளிகள்)

ii. அரசாங்க உத்தியோகத்தர்கள் என்ற வகையில் அரசியல் உரிமைகளை அனுபவிப்பதற்கு உரிமையற்ற உத்தியோகத்தர் குழுவினர் ஐந்து வகையினரைக் (05) குறிப்பிடுக.

(05 புள்ளிகள்)

iii. அரசாங்க உத்தியோகத்தர்கள் என்ற வகையில் அரசியல் உரிமைகள் உள்ள உத்தியோகத்தர்களுக்கு அனுபவிக்க முடியுமான உரிமைகள் யாவை?

(05 புள்ளிகள்)





06. i. இலங்கை நிர்வாக சேவை தரம் மூன்று (III) உத்தியோகத்தரான திரு.A.K.சத்தியசேன அவர்களுக்கு எதிராக அரசாங்க நிர்வாக அமைச்சின் இலங்கை நிர்வாக சேவைப் பிரிவின் பணிப்பாளரினால் தாபன விதிக்கோவையின் முதலாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள துர்நடத்தைகள் தொடர்பில் குற்றப்பத்திரமொன்று வழங்கப்பட்டுள்ளது. அந்த குற்றப்பத்திரத்திற்கு ஏற்புடைய முறைமைசார் ஒழுக்காற்று விசாரணை நடாத்தப்பட்டது. அதன் ஆரம்ப நாளிலேயே குற்றஞ்சாட்டப்பட்ட உத்தியோகத்தரான திரு.சத்தியசேன அவர்களின் எதிர்காப்பு உத்தியோகத்தரினால் ஏற்புடைய குற்றப்பத்திரம் வழங்கப்பட்டிருப்பது வலுவற்றது என அடிப்படை எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட தனியாள் நியாயசபை உடனடியாக முறைமைசார் ஒழுக்காற்று விசாரணையை தொடர்ந்து நடத்துவதை இடைநிறுத்தியது.

அடிப்படை எதிர்ப்புக்களுக்கு அமைய மேற்படி குற்றப்பத்திரம் வலுவற்ற ஒன்றா என்பதை விளக்குக.

(10 புள்ளிகள்)

ii குற்றப்பத்திரமொன்றில் உள்ளடக்கப்பட வேண்டிய பிரதான விடயங்கள் பத்தை (10) குறிப்பிடுக.

(10 புள்ளிகள்)

07. பின்வரும் தலைப்புக்களில் ஐந்தைப் (05) பற்றி சிறுகுறிப்பு எழுதுக.

- அரசாங்க சேவை ஆணைக்குழு
- தகுதிகூர்நிலைக் காலம்
- பதவியை வெறிதாக்கல்
- ஆரம்ப விசாரணை
- அரச வழக்குத் தொடுநர்
- வினைத்திறன்காண் தடைதாண்டல்

(புள்ளிகள்  
05X4=20)

\*\*\*\*\*

